

**உடனடி வெளியீட்டுக்காக**

**நகரின் கடைகள், வணிக நிறுவனங்கள் அமைந்த பகுதிகள் மூடப்படுவது மற்றும் திட்டங்கள் ரத்து செய்யப்பட்டதன் காரணமாக அத்தியாவசியம் அல்லாத சேவைகள் சார்ந்த வேலைவாய்ப்புக்கள் தற்காலிகமாக இடைநிறுத்தம் ஆகியுள்ளன.**

ப்ராம்ப்ட்டன், ON (ஏப்ரல் 17, 2020) – கோவிட் -19 (COVID-19) தொற்று பரவலைச் சமாளிப்பதற்காக கடைகள் வணிக மையங்கள் மூடப்பட்டிருப்பது மற்றும் நிகழ்ச்சிகள் ரத்து செய்திருப்பதை நீட்டிப்பதன் விளைவாக ப்ராம்ப்ட்டன் நகர நிர்வாகமானது கஷ்டமான ஒரு முடிவை எடுத்திருக்கிறது; அதன்படி ஏப்ரல் 18, 2020 ஆம் தேதி முதல் அத்தியாவசியமல்லாத மற்றும் முக்கியமல்லாத சேவைகளில் இருக்கின்ற சுமார் 2,000 பகுதி நேர, தற்காலிக/குறித்த சமயத்திற்கேயான, மற்றும் குறித்த பருவத்திற்கு மட்டுமே தேவைப்படுகிற வேலை வாய்ப்பு பணிகளை தற்காலிகமாக இடைநிறுத்தம் செய்வதாக முடிவு செய்திருக்கிறது.

இது ஒரு தற்காலிக நடவடிக்கையே ஆகும்; பல நிகழ்ச்சிகள் மற்றும் சேவைகளை மீண்டும் துவங்கியதும் கூடிய விரைவில் இந்த பணியாளர்கள் நகரில் பணிக்கு வந்து விடலாம் என நகர நிர்வாகம் நம்பிக்கை கொண்டுள்ளது.

இந்த இடைப்பட்ட காலத்தில், இப்படி பாதிக்கப்பட்ட பணியாளர்களுக்கு ஆதரவளிக்க, நகர நிர்வாகம் கடமைப் பட்டுள்ளது என்பதுடன், இதில் பலரும் கனடா நாட்டு அரசின் திட்டங்களில் நிதிநீதியான ஆதரவு பெறுவதற்கு தகுதி பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வாரத்தின் ஆரம்பத்தில், ப்ராம்ப்ட்டன் அவசர கால மேலாண்மை அலுவலகம் மற்றும் பீல் பப்ளிக் ஹெல்த் ஆகிய அமைப்புக்களின் வழிகாட்டுதலுடன், நகரின் வசதியமைப்பு கட்டிடங்கள் மற்றும் கலாச்சார நிகழ்ச்சி நடத்தும் மையங்கள் ஆகியவற்றில் நகரின் அனைத்து விழாக்கள், நிகழ்ச்சிகள் மற்றும் கலை மற்றும் சமுதாய நிகழ்ச்சிக்கான அனுமதிகள், ஆகியவை ஜூலை 1, 2020 ஆம் தேதி வரை ரத்து செய்து விட்டதாக நகர நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பானது, கோவிட் 19 (COVID-19) தொற்றுப்பரவலை முன் கூட்டியே தடுப்பதில் உதவுவதற்காக ப்ராம்ப்ட்டன் நகரின் வசதியமைப்பு கட்டிடங்கள் அடுத்த அறிவிப்பு வரும் வரை மூடப்படும் என்ற மார்ச் 17, 2020 ஆம் தேதிய அறிவிப்பினை தொடர்ந்து வெளியிடப்படுகிறது.

நகர நிர்வாகம் பின் வரும் அத்தியாவசியமான மற்றும் முக்கியமான சேவைகள் வழங்குவதை, தொடர்ந்து மேற்கொள்ளும்: தீயணைப்பு மற்றும் அவசரநிலை சேவைகள், பேருந்து போக்குவரத்து, உப-சட்ட அமலாக்கம், விலங்குகளுக்கான சேவைகள், பொதுப்பணி மற்றும் பராமரிப்பு, பூங்காக்கள் மற்றும் காடு வளர்ப்பு செயல்கள், காவல் காக்கும் பணிகள், மனையிடத் திட்ட விண்ணப்பங்கள், கட்டிட வரைபட அனுமதிகள்/ஆய்வுகள், அதிகாரபூர்வ திட்ட திருத்தங்கள் (OPAs) மற்றும் மண்டல மறு திருத்தம் செய்வதற்கான திட்டம் பற்றிய விண்ணப்பங்கள், 311 எண் மற்றும் நிர்வாக/தொழில் நுணுக்க செயல்பாடுகள் ஆகியவை.

மிக சமீபத்திய புதுப்பிக்கப்பட்ட தகவல்கள் மற்றும் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளுக்கு (FAQs), வருகை புரியவும்: [www.brampton.ca/COVID19](http://www.brampton.ca/COVID19).

### அறிஞர் கூற்றுக்கள்

“இவை சந்தேகத்திற்கு இடமின்றி, இந்த நகரம் பார்த்திராத சில சவாலான நேரங்கள் ஆகும், இது கடினமான ஆனால் தேவையான முடிவுகளை மேற்கொள்ள நம்மை இட்டுச் சென்றது. நகரின் வசதியமைப்புக் கட்டிடங்களை இன்னும் நீட்டித்த காலத்துக்கு மூடுவது என்பது நாங்கள் திட்டங்களையும் சேவைகளையும் எவ்வாறு வழங்குகிறோம் என்பதில் இருக்கும் மாற்றத்தைக் குறிக்கிறது. எங்கள் சமூகத்தின் பாதுகாப்பைப் போற்றிக்காக்க உதவுவதற்கும், குடியிருப்பாளர்கள் தங்களுக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையின் பேரில், அத்தியாவசிய மற்றும் முக்கியமான சேவைகளை வழங்க உதவும் அதே வேளையில், இந்த தொற்றுநோயின் நீண்டகால, எதிர்மறையான தாக்கங்களை குறைக்கின்ற, ஒரு நிலைத்து நிற்கும் தீர்வின் பேரிலேயே எங்கள் கவனம் உள்ளது.”

- பேட்ரிக் ப்ரவுன், மேயர், ப்ராம்ப்ட்டன் நகரம்

“நாடு முழுவதும் உள்ள பல அமைப்புகளைப் போலவே, இந்த நெருக்கடியின் பல்வேறு பாதிப்புக்களுக்கு நாங்கள் செயல்பாட்டுடன் பதிலளித்து வருகிறோம். இந்த சமயத்தில் ஊழியர்களுக்குத் தேவையான ஆதரவளிக்கின்ற சேவைகளை அவர்கள் அணுகுவதை உறுதி செய்வதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். இந்தக் கடினமான முடிவானது கோவிட்-19 ( COVID-19) தொற்று பரவலுக்கு எதிர்வினையாற்றும் வகையில் வணிக மற்றும் இதர கட்டிடப்பகுதிகளை மூடுதல் மற்றும் ரத்துசெய்யப்பட்டதன் நேரடி விளைவாகும்; எங்கள் அணியின் மதிப்புமிக்க அங்கமாக இருக்கின்ற, பாதிப்புக்குள்ளான ஊழியர்களின் பங்களிப்புகளின் காரணமானது அல்ல என்பதையும் அனைவருக்கும் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.”

- டேவிட் பேட்ரிக் தலைமை நிர்வாக அதிகாரி, ப்ராம்ப்ட்டன் நகரம்

-30-

#### ஊடகத் தொடர்பு

மோனிக்கா துக்கல்

ஒருங்கிணைப்பாளர், ஊடக & சமுதாய ஈடுபாடு

யுக்திரீதியான தகவல் தொடர்பு

ப்ராம்ப்ட்டன் நகரம்

905-874-3426 | [Monika.Duggal@brampton.ca](mailto:Monika.Duggal@brampton.ca)